

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மடுள்ள பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மடுள்ள பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புகள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் கடைகளை குத்தகைக்கு வழங்கும் போது அறவிடப்பட்ட ரூபா 1,662,445 ஆன திருப்பி செலுத்தப்படாத ஆரம்ப சாவிப் பணம் கடை வாடகை வருமானமாக கணக்கீடு செய்யாமல் திருப்பி செலுத்த வேண்டிய பிணை வைப்பாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	அடுத்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது சீர் செய்வதாக	கணக்குகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்
(ஆ) மீளாய்வாண்டின் போது ரூபா 11,755,826 தொகை செலவிடப்பட்டு நிர்மாணிக்கப் பட்டிருந்த கல்கமுவ நூலகத்தின் பெறுமதி மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	- மேற்படி -	- மேற்படி -
(இ) மீளாய்வாண்டின் கட்டிடங்கள் திருத்தமாக செலவிடப்பட்ட ரூபா 303,685 தொகை மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	- மேற்படி -	- மேற்படி -

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

	சட்டங்கள், பிரமாணங்கள் முகாமைத் தீர்மானங்களுடனான தொடர்பு	விதிகள் மற்றும்	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் 134 ஆம் பிரிவு		பிரதேச சபையால் 2020 ஆம் ஆண்டின் போது மேம்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இணங்காணப்பட்டிருந்த போதும் சபை அதிகார பிரதேசத்தில் வீதவரி வெளியிடப்பட்டு கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் ஆதனங்களை மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் வீதவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	விரைவில் ஆதனங்களை மதிப்பீடு செய்யப்பட்டு வீதவரி அறவிடுவதற்கு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்
(ஆ)	இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணம் 770(4)		2002 ஆம் ஆண்டு முதல் செயற்பாடின்றி காணப்படுகின்ற 02 வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்கு மீளாய்வாண்டு திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு எடுக்கவில்லை.	.திருத்தம் செய்வதற்கு அல்லது ஏல விற்பனை செய்வதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக மாகாண இயந்திரப் பொறியியலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக	செயற்படாத வகையில் காணப்படும் வாகனங்களை திருத்துவதற்கோ அல்லது கை தவிர்ப்பதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ)	1978 இன் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 83(1) பிரிவு		சபையால் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 வரை அனுமதிக்கப்பட்டிருந்த 75 கட்டிட திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இணக்கச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கவில்லை	பின்தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு இணக்கச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக	கட்டிட திட்டங்களுக்காக இணக்கச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
(ஈ)	1980 இன் 46 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய நம்பிக்கை பொறுப்பு நிதியச் சட்டம்		15 ஊழியர்களுக்காக 2016 ஜூலை 1 ஆம் திகதி முதல் 2023 செப்டம்பர் வரையான காலப் பகுதிக்குரிய பங்களிப்புத் தொகை உரிய திகதியில் கொடுப்பதனவு செய்யாததன் பேரில் ரூபா 100,042 ஆன மிகை கட்டணம் ஒன்று சபை நிதியத்தில் இருந்து கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது	நிதியத்திற்கு பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கு அப்போதிருந்த உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்படவில்லை என்பதாக	மிகை கொடுப்பனவை அது தொடர்பான பொறுப்பு கூற வேண்டிய உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டும்

(உ) 2010 ஆகஸ்ட் 17 ஆந் திகதிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு செயலாளரின் சுற்றறிக்கை	சபையால் பேணிச் செல்லப்பட்டிருந்த விளக்கு பதிவேட்டின் பிரகாரம் சபை அதிகார பிரதேசத்தில் 1311 வீதி விளக்குககள் பொருத்தப்பட்டிருந்த போதும் வீதிகளுக்கு வெளிச்சமூட்டுதல் தொடர்பாக இலங்கை மின்சார உடன்படிக்கை செய்யப்பட்டிருக்கவில்லை.	இலங்கை மின்சார சபையுடன் உடன்படிக்கை செய்வதற்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக	வீதி விளக்குகள் தொடர்பாக இலங்கை மின்சார சபையுடன் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும்
(ஊ) 2016 திசெம்பர் 29 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	சபைக்கு சொந்தமான 07 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் எரிவு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருக்கவில்லை .	எரிபொருள் எரிவு பரிசோதனையை விரைவில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	சுற்றறிக்கையின் பிரகாரம் எரிபொருள் எரிவு பரிசோதனையை விரைவில் மேற்கொள்ளல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 3,479,113 ஆக இருந்ததுடன் அதற்கு ஒத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 5,961,436 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரியதாகச் மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	543,200	170,400	170,400	-	575,000	202,200	-	-
(ii) வாடகை	18,351,273	11,240,909	10,753,860	316,649	13,965,673	12,780,240	12,291,990	488,250
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணங்கள்	872,070	402,583	388,804	13,779	760,060	373,767	465,250	91,483
(iv) ஏனைய வருமானம்	13,275,040	15,519,630	7,190,257	8,329,374	16,729,790	10,634,696	6,009,254	4,625,442
மொத்தம்	33,041,583	27,333,522	18,503,321	8,659,802	32,030,523	23,990,903	18,766,494	5,205,175

2.2.2 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்டிருந்த ரூபா 27,333,522 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 8,659,802 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது மொத்த பட்டியலிடப்பட்ட வருமானத்தில் 32 சதவீதம் ஆக இருந்தது.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்
(ஆ) நிலுவை கடை அறை வாடகை		
(i) பிரதேச சபைக்கு உடன்படிக்கை செய்யப்பட்ட திகதியிலிருந்து குத்தகை வாடகை மற்றும் ஆரம்ப வைப்பு முற்பணக் கொடுப்பனவு தவிர்ப்பு செய்யப்பட்ட மூன்று கடை கடைகளும் 20 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையான குத்தகை வாடகை மற்றும் ஆரம்ப வைப்புத் தொகை செலுத்தாத 09 கடைகளும் காணப்பட்டதுடன் உடன்படிக்கை காலத்தை இரத்துச் செய்து அக்கடைகளை சபைக்கு கையேற்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை	எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக	ஆரம்ப வைப்பு முற்பணங்கள் மற்றும் குத்தகை தொகையில் செலுத்தப்படாத குத்தகையாளர்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
(ii) மீளாய்வாண்டின் கடை வாடகை வருமானம் ரூபா 678,500 ஆக இருந்ததுடன் மொத்த வருமானத்தில் 72 சதவீதம் அதாவது ரூபா 487,049 தொகை மேலும் அறவிட வேண்டியிருந்தது	அறவிடுவதற்கு உள்ள உள்ள கடை வாடகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	நிலுவை கடை வாடகை விரைவில் அறவிடப்பட வேண்டும்
(iii) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை கடை வாடகை வருமானம் ரூபா 654,863 ஆக இருந்ததுடன் ஆண்டில் அதாவது 11 சதவீதம் அளவிலான ரூபா 70,000 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் 89 சதவீதமான ரூபா 584,863 தொகை மேலும் அறவிடப்பட வேண்டியிருந்தது.	அறவிடுவதற்கு உள்ள கடை வாடகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக	நிலுவை கடை வாடகை விரைவில் அறவிடப்பட வேண்டும்

(இ)	மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு இயந்திர உபகரணங்கள் வாடகைக்கு வழங்கல் நிலுவை வருமானம் ரூபா 1,392,360 ஆக இருந்ததுடன் ஆண்டில் அவ்வருமானத்தில் 7 சதவீதம் அதாவது ரூபா 94,200 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் 93 சதவீதம் அதாவது ரூபா 1,298,160 தொகை மேலும் அறவிடப்பட வேண்டியிருந்தது.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்..
-----	--	--	--

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நிறைவேற்றதல்

பிரதேச சபைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) உப விதிக்கோவைகள் 2022 நவம்பர் 25 ஆம் திகதிய 2308 ஆம் இலக்க வர்த்தமானியின் மூலம் தாமரைக் குள வள்ள சேவை, சிறுவர் பூங்கா மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடம் ஆகியவற்றுக்கு கட்டணம் அறவிடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதும், அதற்கான உப விதிக்கோவைகளை இயற்றவோ அல்லது நடைமுறையிலுள்ள உப விதிக்கோவைகளை ஏற்றுக்கொள்ளவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் உப விதிக்கோவைகளை இயற்றி கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	விரைவில் உப விதிக்கோவைகளை இயற்றி கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) திண்மக் கழிவு முகாமைத்துவம் (i) புதிய சேதன உரத் திட்டத்திற்காக மொனராகலை வனப் பிரதேசத்தின் கல்பொக்கை வனப் பாதுகாப்பு வலயத்திற்குச் சொந்தமான லுனுதிப்பாஹெல காட்டுப் பிரதேசத்திலுள்ள கிரிஎல்லை எனும் இடத்தில் 02 ஏக்கர் பரப்புள்ள காணி தெரிவுசெய்யப்பட்டு ரூபா. 595,977 செலவில் நுழைவு வீதியொன்று அமைக்கப்பட்டிருந்த போதும் அக் காணியை சபைக்கு கையேற்று கொம்போஸ்ட் திட்டம் ஆரம்பித்திருக்கவில்லை.	தற்பொழுது குறித்த காணியை கையேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் கொம்போஸ்ட் திட்டத்தினை ஆரம்பித்து நுழைவு வீதியினை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக	சேதன உரத் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படல் வேண்டும்

(ii)	பிரதேச சபையின் மூலம் திண்மக் கழிவு அலகிற்கான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் மீளாய்வாண்டிலும் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	விரைவில் சூழல் பாதுகாப்பு ஒன்றை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	திண்மக் கழிவு அலகிற்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
------	---	---	--

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண இயந்திர பணிப்பாளரின் 2023 நவம்பர் 23 ஆந் திகதிய PDM/4/1/47 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம், சபையின் பேக்கோ இயந்திரத்தின் எரிபொருள் தாங்கியில் உள்ள எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்ததால் எரிபொருள் துளையிடும் பம்ப் சேதமடைந்திருந்ததுடன், பழுதுபார்ப்பதற்காக ரூபா 328,913 தொகை பிராந்திய அபிவிருத்தி திட்ட நிதியிலிருந்து செலுத்தப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் பொறுப்பான தரப்பினரை அடையாளம் கண்டு, தொடர்புடைய பழுதுபார்ப்புகளுக்கு செலவிடப்பட்ட தொகையை அறவிடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.	எரிபொருள் நிலையத்திடமிருந்தும் பேக்கோ லோடர் செயற் பாட்டாளரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக.	அது தொடர்பில் பரிசோதனையொன்று மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் பிரதேச சபைக்கரிய 63 காணிகளின் உரித்தினை பிரதேச சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை	காணிகளின் உரித்தினை கையேற்பதற்கு நடவடிக்கை	காணிகளின் உரித்தினை கையேற்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) பிரதேச சபையால் 2021 நவம்பர் 15 ஆந் திகதி பூர்த்தி செய்யப்பட்ட ரூபா 548,816 வேலைப் பெறுமரியான மடுள்ள பேருந்து நிறுத்துமடத்தில் அமைந்துள்ள மீன் சந்தையை ரூபா. குத்தகைக்கு விட முடியாததால், அது விளைவற்று எத இருந்தது.	எதிர்காலத்தில், இந்த அலகில் மீன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வியாபாரிகளை தொடர்புபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவதாக	இது நோக்கத்திற்கு உட்பட்ட செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
(இ) ரூபா 1,086,300 செலவில் கட்டப்பட்ட சபையின் வாகன சேவை பிரிவிலிருந்து மீளாய்வாண்டின் போதும் எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை.	வாகன சேவை பிரிவில் உள்ள இயந்திரங்கள் செயலிழந்ததால் வாகன சேவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதாக	வாகன சேவை பிரிவு விரைவில் செயற்படுத்தப்பட வேண்டும்..

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு ஒரு பதவியில் 02 ஊழியர் களுக்கு பற்றாக்குறை யொன்றும் 03 பதவி களுக்கரிய 17 ஊழியர்களில் மிகைகளும் காணப்பட்டன.

சபையின் கருத்துரை

வெற்றிடங்கள் மற்றும் மிகைகள் பதவியணி தொடர்பாக உள்ளூராட்சி மன்ற திணைக்களத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக.

பரிந்துரை

பதவியணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதுடன் மிகை பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 08 வருமான விடயங்களில் 04 சதவீதம் முதல் 69 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 06 சதவீதம் முதல் 91 சதவீதம் வரையான விலகல் காணப்பட்டது

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

வருடாந்த பாதீட்டு மதிப்பீட்டை நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டிதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடடிக்கை எடுத்தல் வேண்டும்